(உ) எந்த வருடம் நடந்தது ?

(எ) இது பற்றி அரசுக்குப் புகார் ஏதும் வந்ததுண்டா ?

(ஐ) ஆமெனில், அதன்மீது எடுத்த நடவடிக்கை யாது ?

மாண்புமிகு திரு. ஓ. பி. இராமன் : (அ) முதல் (ஐ) வரை. மாண்புமிகு தலைவரவர்களே, 1971-73-ம் ஆண்டுகளில் சுமார் 53,000 ரூபாய் மதிப்புள்ள மரத் தடிகள் களவு போயின. இது சம்பந்தமாக இரண்டு வனச் சரகர்கள் தற்காலிகமாக வேலை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். போலீஸ் புலனாய்வுத் துறையிலே இது சம்பந்தமாக விசாரணை நடைபெற்று வருகிறது.

MR. CHAIRMAN : Questions are over.

[**குறிப்பு.**—ஓர் உரையின் தொடக்கத்தில் இடப்பட்டிருக்கும் உடுக்குறி (*) அவ்வுரை உறுப்பினரால் சரிபார்க்கப்பட்டது என்பதைக் குறிக்கும்.]

2. அறிவிப்புகள்.

(1) ஆளுநரிடமிருந்து செய்தி.

MR. CHAIRMAN : I have received a message from the Governor of Tamil Nadu recommending to the Legislative Council the consideration of the Tamil Nadu Hindu Religious and Charitable Endowments (Third Amendment) Bill, 1974.

(2) பேரவையிலிருந்து செய்தி.

MR. CHAIRMAN : I have also received a message from the Hon. Speaker, Legislative Assembly, transmitting a copy of the Tamil Nadu General Sales Tax (Amendment) Bill, 1974 (L.A. Bill No. 20 of 1974) as passed by the Assembly and signed by him for the recommendation of the Council and certifying that the Bill is a Money Bill within the meaning of Article 199 of the Constitution of India.

I have further received messages from the Hon. Speaker, Legislative Assembly transmitting copies of the following Bills as passed by the Assembly and signed by him for the concurrence of the Council :

1. The Tamil Nadu Hindu Religious and Charitable Endowments (Amendment) Bill, 1974 (L.A. Bill No. 15 of 1974).

2. The Tamil Nadu Hindu Religious and Charitable Endowments (Second Amendment) Bill, 1974 (L.A. Bill No. 21 of 1974).

3. The Tamil Nadu Hindu Religious and Charitable Endowments (Thiru Amendment) Bill, 1974 (L.A. Bill No. 22 of 1974).

4. The Tamil Nadu Hindu Religious and Charitable Erdowments (Fourth Amendment) Bill, 1974 (L.A. Bill No. 23 of 1974).

5. The Madras City Municipal Corporation and Tamil Nadu District Municipalities (Amendment and Extension of term of office) Second Amendment Bill, 1974 (L.A. Bill No. 24 of 1974).

6. The Madurai City Municipal Corporation (Amendment and Extension of term of office) Amendment Bill, 1974 (L.A. Bill No. 25 of 1974).

I have further received a message from the Hon. Speaker, Legislative Assembly, transmitting a copy of the motion as passed by the Assembly on 15th April 1974 desiring to obtain the concurrence of the Council for setting up a Joint Select Committee of both the Houses consisting of 30 Members (20 Members of the Assembly and 10 Members of the Legislative Council) to consider the Tamil Nadu Handloom Textiles (Production, Distribution and Sale) Bill, 1974 (L.A. Bill No. 19 of 1974) and that the following Members of the Legislative Assembly be selected to serve on such a Joint Select Committee :

1. Hon. Thiru S. Madhavan—*Minister for Industries.*
2. Thiru S. Sangumuthu Thevar.
3. Thiru Munu Adhi.
4. Thiru Sowdi S. Sundara Bharathi.
5. Thiru Abdul Jabbar.
6. Thiru N. V. Guruswamy.
7. Thiru A. Subramaniam.
8. Thiru K. T. K. Thangamani.
9. Thiru A. K. Subbiah.
10. Thiru E. S. Thyagarajan.
11. Thiru E. K Duraisami.
12. Thiru K. M. Rajagopal.
13. Thiru N. Ganapathi.
14. Thiru K. S. Ramakrishnan.

15. Thiru K. Jayaraman
16. Thiru S. Duraiswamy.
17. Thiru S. Murugaiyan.
18. Thiru A. M. T. Nachiyappan.
19. Thiru K. M. Subramaniam.
20. Thiru M. Subramaniam (Erode).

(3) மாநில சுயாட்சி பற்றியும் இராஜமன்னார் குழுவின் அறிக்கை பற்றியும் அரசின் தீர்மானத்திற்குத் திருத்தங்கள்.

மாண்புமிகு மேலவைத் தலைவர்: மாநில சுயாட்சி பற்றியும், இராஜமன்னார் குழுவின் அறிக்கை பற்றியும், அரசின் தீர்மானத்திற்குத் திருத்தங்கள் 1974 ஆம் ஆண்டு, ஏப்ரல் திங்கள், 24 ஆம் நாள் மாலை 5 மணிக்குள் செயலாளரிடம் சேர்ப்பிக்கப்பட வேண்டும்.

3. அரசின் தீர்மானம்.

(1) சாதி, பிரிவு அல்லது உட்பிரிவு வேறுபாடின்றி இந்து சமயத்தைச் சேர்ந்த தகுதியுள்ளவர்களிடையிருந்து அர்ச்சகர்கள், பூசாரிகள் அல்லது ஏனைய உள்துறை ஊழியர்கள் இந்துசமய நிறுவனங்களில் நியமிக்கப்படுதல்.

மாண்புமிகு திரு. மு. கண்ணப்பன்: மாண்புமிகு தலைவரவர்களே, "சாதி பிரிவு, உட்பிரிவு ஆகியவற்றின் அடிப்படையில், இந்து சமய நிறுவனங்களில் அர்ச்சகர்களையும், பூசாரிகளையும், ஏனைய உள்துறை ஊழியர்களையும் பரம்பரை முறையில் நியமனம் செய்யும் நடைமுறை பற்றி பொதுமக்கள் பரவலாகக் குறைபாடு கூறுதல் இருப்பதாலும்;

இந்து சமூகத்தில் நிலவும் பரம்பரை முறையில் சமயப் பூசாரிகளை நியமிக்கும் முறை நீக்கப்பட வேண்டுமென்றும், இதற்குப் பதிலாக சமய சார்புள்ள நிறுவனம் ஒன்று அமைக்கப்பட வேண்டுமென்றும், தேவையான கல்வித் தகுதி உள்ளவர்கள், ஏற்பளிக்கப்பட்ட நிறுவனங்களில் பூசாரிக்குரிய பணிகளில் பயிற்சியளிக்கப்பட வேண்டுமென்றும், சாதி, இனம் அல்லது வகுப்பு வேறுபாடின்றி அனைவருக்கும் பூசாரிகளாக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பு அளிக்கப்பட வேண்டுமென்றும், "தீண்டாமை, அரிசனங்களின் பொருளாதார, கல்வி வளர்ச்சி குறித்த குழு" கருத்து தெரிவித்துள்ளதாலும்;